

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதிவிசேஷமானது

අංක 2025/43 - 2017 ජුනි මස 30 වැනි සිකුරාදා - 2017.06.30

2025/43 ஆம் இலக்கம் - 2017 ஆம் ஆண்டு யூன் மாதம் 30 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I)- பொது

அரசாங்க அறிவித்தல்கள்

1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டம்

1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 18 ஆம் பிரிவின் கீழ் இலங்கை முதலீட்டுச் சபையினால் ஆக்கப்பட்டவையும் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்டவையுமான விதிகள்.

தவிசாளர்,
இலங்கை முதலீட்டுச் சபை.

இலங்கை முதலீட்டுச் சபை,
கொழும்பு,
2017, யூன் 30.

விதிகள்

2011 ஆம் ஆண்டு திசம்பர் 22 ஆந் திகதிய 1737/13 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட மற்றும் 2015 ஆம் ஆண்டு திசம்பர் 30 ஆந் திகதிய 1947/27 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கை முதலீட்டுச் சபை (கட்டணங்களும் விதிப்பனவுகளும்) பற்றிய விதிகளில் முறையாக நிரல்கள் I மற்றும் II இல் குறித்துரைக்கப்பட்ட சுருமங்களும் தொகைகளும் தொடர்பில் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றன:

1. “நீர் வழங்கலுக்கான விதிப்பனவுகள்” என்ற தலைப்பின் கீழ் 2011 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 22 ஆந் திகதிய 1737/13 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியின் அட்டவணை VI இன் 3 ஆம் இலக்க விடயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வருவதனை இடுவதன்மூலமும் :-

அட்டவணை VI

நீர்வழங்கலுக்கான விதிப்பனவுகள்

இல.	நிரல் I	நிரல் II
3.	ஒரு சன மீற்றருக்குக் கழிவுநீர்ப் பரிகரிப்பு	17.00

எல்லா விதிப்பனவுகளும் சேபெ வரிக்கு உட்பட்டனவாகும்.



குறிப்பு.- மேலே 3 ஆம் இலக்க, விடயத்தில் சுட்டிக்காட்டப்பட்ட கழிவுநீர்ப் பரிகரிப்புக்கான மீளாயப்பட்ட விதிப்பனவுகள் 2017 ஆம் ஆண்டு மாச்ச 1 ஆந் திகதியிலிருந்து ஏற்புடையனவாகும்.

2. “ஏற்றுமதிச் செய்முறைப்படுத்தல் வலயங்களில்/கைத்தொழிற் பூங்காக்களில் காணிக் கட்டுப்பணமும் நிலவாடகையும்” என்ற தலைப்பின் கீழ் 2015 ஆம் ஆண்டு திசெம்பர் 30 ஆந் திகதிய 1947/27 ஆம் இலக்க வர்த்தமானியின் அட்டவணை I இன் 1 ஆம் விடயத்தை உடனடுத்துப் பின்வருவதனை உட்புகுத்துவதன் மூலமும் :-

“அட்டவணை I இன் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 மற்றும் 12 என்னும் விடயங்களின் கீழ் 2015 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 30 ஆந் திகதிய 1947/27 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட காணிக் கட்டுப்பணத்துக்கும் நிலவாடகைக்குமான ஏலவையுள்ள வீதங்கள், முதலீட்டுச் சபை வலயங்களிலுள்ள வெற்றுக்காணியை விடுவிப்பதற்கு விலைக்கேள்விகளைக் கோரும் போது குறைந்தபட்ச வீதமாகக் கருதப்பட வேண்டும்.”

அட்டவணை I

ஏற்றுமதிச் செய்முறைப்படுத்தல் வலயங்களில்/கைத்தொழிற் பூங்காக்களில் உள்ள தொழில்முயற்சிகளுக்கான காணிக் கட்டுப்பணமும் நிலவாடகையும்

ஒரு ஏக்கருக்கான விதிப்பனவுகள்			
	நிரல் I	நிரல் II	
இல.	ஏற்றுமதிச் செய்முறைப்படுத்தல் வலயங்களும் கைத்தொழிற் பூங்காக்களும்	வெளிப்படையாகச் செலுத்தப்படற்பாலதான மீளளிக்கப்படற்க்கத்தல்லாத காணிக் கட்டுப்பணம் ஐ. அ. நா. டொலர்	நில வாடகை (ஆண்டொன்றுக்கு) ஐ. அ. நா. டொலர்
1.	கட்டுநாயக்க	60,000.00	4,660.00
2.	பியசும	60,000.00	4,660.00
3.	மல்வத்த	30,000.00	4,235.00
4.	சீதவாக்க	60,000.00	4,235.00
5.	ஹொரண	30,000.00	4,235.00
6.	மீரிசும	30,000.00	4,235.00
7.	வத்துப்பிட்டிவல	50,000.00	4,235.00
8.	கொக்கல	30,000.00	4,660.00
9.	மிரிஜுவில	20,000.00	3,850.00
10.	கண்டிக்.கை.பூ.	10,000.00	4,235.00
11.	மாவத்தசும	10,000.00	4,235.00
12.	பொல்குஹவெல	20,000.00	4,235.00
	* காணி ஒதுக்கிடக் கட்டணம் - காணிக் கட்டுப்பணத்தின் 10% * குத்தகைக் காலப்பகுதி - 50 ஆண்டுகள்		

எல்லா விதிப்பனவுகளும் சே. பெ. வரிக்கு உட்பட்டனவாகும்.

